


வருமான வரி அடிப்படைகள் மற்றும் அதனைச் சேமிப்பது எப்படி?



வருமான வரி என்றால் என்ன?

நாட்டில் தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் சம்பாதிக்கும் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வசூலிக்கப்படும் இந்த வரியானது பின்னர் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார இலக்குகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்காக பயன்படுத்தப்படுகிறது எடுத்துக்காட்டாக:



வருமானமாகக் கணக்கிடப்படுபவை எவை?

ஒரு தனிநபரின் வருமானமானது பின்வரும் அனைத்து மூலங்களிலிருந்தும் வரும் பணத்தை உள்ளடக்கியதாகும்:

சம்பள வருமானம்	மூலதன ஆதாயங்களிலிருந்து வருமானம்
வீடு அல்லது சொத்திலிருந்து வருமானம்	பிற மூலங்களிலிருந்து வருமானம்
வணிகம் அல்லது தொழில் வருமானம்	

சம்பளம் பெறும் நபரால் மியூச்சுவல் பண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளுடன் இணைக்கப்பட்டது.

நான் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

சம்பளம் பெறும் நபரான நீங்கள் உங்கள் வரிப் பிரிவின் படி கிடைக்கும் சலுகைகள் மற்றும் கழித்தல்களைச் சரிசெய்த பின் வரி செலுத்த வேண்டும்*. நீங்கள் சொத்து அல்லது முதலீட்டின் விற்பனை மூலம் கிடைக்கும் இலாபத்திற்கு மூலதன ஆதாய வரியும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளீர்கள்.

*பழைய வரி முறையின் கீழ் சலுகைகளைத் தேர்ந்தெடுத்துள்ள முதலீட்டாளர்களுக்குப் பொருந்தும்.

வருமான	வரி (AY2024-25)
2.5 இலட்சம் வரை	இல்லை
2.5 இலட்சம் – 5 இலட்சம்	5%
5 இலட்சம் – 10 இலட்சம்	20%
10 இலட்சத்திற்கு மேல்	30%

நான் எவ்வளவு வரியைச் சேமிக்கலாம்?

இதோ நல்ல செய்தி! சில வருமானத் தலைப்புகளின் கீழ் செலுத்தப்படும் வரியை குறிப்பிட்ட சலுகைகளைப் பெறுவதன் மூலம் குறைக்கலாம். மிகவும் பொருத்தமான பிரிவுகளும் அவற்றின் அம்சங்களும் இதோ:

பிரிவு 80C -இன் கீழ் வரி விதிக்கப்படும் வருமானத்தை 1,50,000 வரை குறைக்கலாம்

ELSS*

- *3 ஆண்டு முடக்கு காலம்
- *சந்தை தொடர்புடைய வருவாய்கள்
- *திரும்பப் பெறும் தொகை மீது நீண்ட கால மூலதன ஆதாய வரி

ULIP

- *5 ஆண்டு முடக்கு காலம்
- *சந்தை தொடர்புடைய வருவாய்கள்
- *வரி இல்லாமல் தவிர்க்கலாம்

FDs

- *5 ஆண்டு முடக்கு காலம்
- *நிலையான வட்டி விகிதம் அல்லது வருவாய்
- *சம்பாதிக்கும் வட்டி வரி விதிக்கப்படக்கூடியது

NSC

- *5 ஆண்டு முடக்கு காலம்
- *நிலையான விகிதம் அல்லது வருவாய்
- *சம்பாதிக்கும் வட்டி வரி விதிக்கப்படக்கூடியது

பள்ளி/ கல்லூரி கல்விக் கட்டணங்களை

பிரிவு 80C வரம்பிற்குள் கட்டணங்களுக்காக கழித்தல் பெற முடியும்

வரிகளைக் குறைப்பதற்கான பிற கழித்தல்கள் / சலுகைகள்

பிரிவு 80GG/10 (13A)

வீட்டு வாடகை சலுகையானது (HRA) சம்பளம் பெறும் நபர்களுக்கு வாடகை வீட்டிற்காக அனுமதிக்கப்படுகிறது. மேலும் இது வரி விதிக்கப்படும் வருமானத்தைக் குறைக்க உதவுகிறது.

பிரிவு 80D

*மருத்துவக் காப்பீடு அல்லது மெடிகினைம் *தனிநபர் மற்றும் குடும்பத்தினருக்கு 25,000 வரை மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50,000 வரை

பிரிவு 80EE

வீட்டுக் கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 50,000 வரை

நிலையான கழித்தல்

நிலையான கழித்தல் 50,000 ஆனது எல்லா சம்பளம் பெறும் நபர்களுக்கும் வழங்கப்படுகிறது

விடுமுறைப் பயணச் சலுகை

இது வேலை வழங்குபவர்களால் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை ஆகும். நான்கு ஆண்டுகளில் இந்தியாவிற்குள் பயணிக்கும் ஏதேனும் இரண்டு பயணங்களுக்கு கொடுக்கப்படலாம்

LTCG -இல் கூடுதல் சேமிப்பு

ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி அடிப்படையிலான மியூச்சுவல் பண்டுகளின் விற்பனை மீதான நீண்ட கால மூலதன ஆதாயங்களில் ஆண்டிற்கு (LTCG) 1,00,000 வரை விலக்கு பெற முடியும்.

மேலும் அறிய, உங்கள் நிதி ஆலோசகர் / வரி ஆலோசகருடன் பேசுங்கள்.

www.assetmanagement.hsbc.co.in

Follow us on     

குறிப்பு: மேலே வழங்கப்பட்ட விவரங்கள் பொருந்தும் நிதி ஆண்டின் போதான பொருந்தும் வரித் திருத்தங்களுக்கு உட்பட்டவை. முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளுக்குப் பொருந்தும் புதுப்பிக்கப்பட்ட வரிச் சட்டங்களைச் சரிபார்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலீட்டாளர்கள் மேலே உள்ளவற்றை முதலீட்டு ஆலோசனையாகக் கருதக்கூடாது.

*ELSS - 3 ஆண்டுகள் கட்டாய முடக்கு காலம் மற்றும் வரிச் சலுகை கொண்டு ஓர் திறந்த நிலை ஈக்விட்டி தொடர்புடைய சேமிப்புத் திட்டம் ஆகும். தயாரிப்பு தங்களுக்குப் பொருத்தமானதாக இருக்குமா என்று சந்தேகமிருப்பின் முதலீட்டாளர்கள் தங்களின் நிதி ஆலோசகர் / வரி ஆலோசகரை அணுக வேண்டும்.

HSBC மியூச்சுவல் ஃபண்ட்டின் முதலீட்டாளர்கள் கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு முயற்சி

ஒருமுறைச் செயல்பாடான உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் (KYC) செயல்முறை, புகார் தீர்வு செயல்முறை மற்றும் SEBI SCORES (<https://www.sebi.gov.in>) உள்ளிட்டவை குறித்து அறிய <https://tinyurl.com/yfchd477> ஐப் பார்க்கவும். முதலீட்டாளர்கள் SEBI இணையத்தளத்தில் இன்டர்மீடியரில்/சந்தை கட்டமைப்பு நிறுவனங்களின் (<https://www.sebi.gov.in/intermediaries.html>) கீழ் சரிபார்க்கப்பட்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் பண்டுகளை மட்டுமே கையாள வேண்டும். முதலீட்டாளர்கள் HSBC மியூச்சுவல் பண்டுகளை மேற்கொள்ளப்பட்டுள்ள 'முதலீட்டாளர் கல்வி' பிரிவின் கீழ் பார்க்கலாம்.

இந்த ஆவணம் இந்திய அதிகார சட்ட எல்லைக்குள் மட்டுமே விறியோகம் செய்ய தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணம் மற்றும் HSBC மியூச்சுவல் ஃபண்ட்ட் யூனிட்கள் ஆகிய இரண்டுமே வேறு எந்த நாட்டின் பங்குச்சந்தை சட்டங்கள் / கட்டுப்பாடுகளின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. சில அதிகார சட்ட எல்லைகளில் இந்த ஆவணம் விறியோகம் செய்யப்படுவது சட்டவிரோதமானதாக அல்லது கட்டுப்படுத்தப்பட்டதாக அல்லது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாக இருக்கலாம், அதன்படி, இந்த ஆவணத்தை வைத்திருக்கும் நபர்கள் அத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியாவைத் தவிர வேறு அதிகார சட்ட எல்லை வரம்பில் இருந்து இந்த ஆவணத்தை அணுகுவதற்கு யாரேனும் ஒருவர் தேர்வுசெய்தால், அத்தகைய நபர் தனது சொந்த ஆபத்தில் அவ்வாறு செய்கிறார் மற்றும் அதன் விளைவுகளை எதிர்கொள்கிறார் மேலும் HSBC மற்றும் அதன் குழும நிறுவனங்கள் உள்ளூர் சட்டம் அல்லது ஒழுங்குமுறை மீறலுக்குப் பொறுப்பேற்காது.

மியூச்சுவல் முதலீடுகள் சந்தை திட்ட அபாயங்களுக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.